

12th - CHEMISTRY

Unit Test : Lesson - 3 (A) Time : 1Hour
Date : Max Marks : 30

3. P-கொகுதி தனிமங்கள்-II / P-Block Elements -II

ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி / Answer any six questions $6 \times 2 = 12$

1. Cu மற்றும் Pb மீது சூடான அடர் H_2SO_4 ன் வினை யாது?
What is the action of hot conc. H_2SO_4 on Cu and Pb?
2. ஆக்ஸிலைன் பயன்களை குறிப்பிடுக. *Mention the uses of oxygen.*
3. நெட்ரஜனின் முரண்பட்ட பண்பிற்கு காரணம் தருக.
Write the reason for anomalous behaviour of Nitrogen.
4. கந்தக அமிலத்தின் பயன்களை எழுதுக.
Give the uses of sulphuric acid?
5. PCl_5 ஜ வெப்பப்படுத்தும் போது என்ன நடக்கிறது ?
What happens when PCl_5 is heated?
6. NH_3 எவ்வாறு தயாரிக்கப் படுகிறது ?
Write the preparation of NH_3 .
7. பாஸ்பீன் எவ்வாறு தயாரிக்கப் படுகிறது ?
How is Phosphine prepared?

ஏதேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி / Answer any six questions $6 \times 3 = 18$

8. ஹோல்ம்ஸ் முன்னிவிப்பான் என்றால் என்ன ? விவரி.
What is Holmes signal ? Explain.
9. i) H_2SO_3 மற்றும் ii) $H_2S_2O_4$ ன் அமைப்பை வரைக.
Draw the structure of i) H_2SO_3 ii) $H_2S_2O_4$.
10. HNO_3 ஒரு நெட்ரோ ஏற்றக் காரணி இதனை உறுதிப்படுத்துக.
Why HNO_3 act as a nitrating agent ? Prove it.
11. ஹெபர் முறை என்றால் என்ன ? *What is Haber's process?*
12. பாஸ்பரஸ் குளோரினூடன் எவ்வாறு வினைபடுகிறது ?
How does phosphorus react with chlorine ?
13. H_2SO_4 தயாரிப்பினை விளக்குக.
Explain the preparation of H_2SO_4 .
14. C,S,P மற்றும் H_2S மீது H_2SO_4 வின் செயல் யாது ?
What is the action of H_2SO_4 on C,S,P and H_2S ?



<http://www.youtube.com/@chemistryak>

***** * *****